


## அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் உயர் “மாருதி” விருது – 2013

பெறுபவர்: ‘கலைவளன்’ திரு. சிசு நாகேந்திரன்



தள்ளாத வயதினிலும் தளராத மனத்துடனே  
எல்லோரும் வாழ்வென எந்நாளும் பாடுபடும்  
நல்லோன், பலர் போற்ற நாளும்பணிபுரியும்  
வல்லோனாய்த் தாய்மண்ணை வளம் செய்யும் பெருமனிதன்

வயது தொண்ணூறை தாண்டிவிட்ட போதும், மிகவும் இளமையான இதயத்தோடு சளைக்காது, தமிழிற்கும், தமிழ் சமூகத்திற்காகவும் அவுஸ்திரேலியாவில் பணியாற்றிக்கொண்டிருக்கின்ற சிசு நாகேந்திரன் ஐயா அவர்கள் இலங்கை, இந்தியா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் வாழ்ந்த காலப்பகுதிகளில் நாடகத்தமிழ், இயற்றமிழ், புலம்பெயர் தமிழ் சமூகதின் மேம்பாடு என்பவற்றிற்காய் பெரும் தொண்டாற்றியிருக்கின்றார்.

இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில்(1921-1984), யாழ் மத்திய கல்லூரியின் தலைமை மாணாக்கன், உதை பந்தாட்டக்குழுவின் தலைவன், பல தடவைகள் மேடை ஏறிய 'சக்கடத்தார்' நாடகம்,

ஈழத்தில் வெளிவந்த 'குத்துவிளக்கு' மற்றும், 'நிர்மலா' ஆகிய திரைப்படங்களில் நடிகன் என பலவற்றை சாதித்தார்.

கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் ராஜ் நகைச்சுவை நாடக மன்றத்தின் முக்கியமான நடிகராக முத்திரை பதித்தார். யாழ்ப்பாணத்தில் திரு தாசீசியசுடனிணைந்து 'களரி' நாடக மன்றத்தினூடக யாழ் நாடக பாரம்பரியத்திற்கு மெருகூட்டினார். பின்னர் 1985இல் இலண்டனுக்கு புலம் பெயர்ந்த இவர், அங்கு அகதிகள் வீடமைப்புக் கழகம் மற்றும் இலண்டன் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பவற்றின் தன்னார்வத் தொண்டராகவும் பெரும் பணியாற்றினார்.

1994இல் இலண்டனில் ஆற்றிய தமிழ் மற்றும் சமூகப்பணிக்காக பல நிறுவனங்கள் இணைந்து வழங்கிய 'கலைவளன்' என்ற கௌரவப் பட்டத்தோடு அவுஸ்திரேலியா வந்தடைந்தார். அன்று முதல் அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் அங்கத்தவராகச் சேர்ந்து மிகவும் பயனுள்ள சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார். 2002இல் கிளிநொச்சிக்குச் சென்று ஆறு மாதங்கள் தன்னார்வத் தொண்டு செய்து உதவினார்.

விக்டோரியா தமிழ் மூத்தோர் சங்கத்தின் செயற்க்குழுவில் பத்து ஆண்டுகளிற்குமேல் அங்கத்தவராக இருந்ததுடன், சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் பல தடவைகள் பொறுப்புடன் சேவை செய்தார்.

சிட்னி 'கலப்பை', கொழும்பு 'ஞானம்' முதலான பல சஞ்சிகைகளிற்கு இன்றும் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் 1920 - 30களில் வெள்ளையர் ஆட்சியின்போது நிலவிய பழக்கவழக்கங்களைப்பற்றி யேர்மனியிலிருக்கும் பெயர்த்திக்கு இவர் எழுதிய கட்டுரைகள் கலப்பையில் பிரசுரிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், அவற்றை பின்னர் 'அந்தக்காலத்து யாழ்ப்பாணம்' என்ற புத்தக வடிவமாக கலப்பை நிறுவனமே பிரசுரித்தது.

இவர் தற்போது போசகராக இருக்கின்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 'பிறந்த மண்ணும் புகலிடமும்' எனும் இவரது கட்டுரைகளின் தொகுப்பை வெளியீடு செய்தது. தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக பல வருடங்களாக சேவையாற்றிவரும் இவர், கடந்த ஆண்டு அதன் தலைவராக இருந்து

பொறுப்பாக செயற்பட்டார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாண்டித்தியம் மிக்க இவர் பல சமூக நிறுவனங்களிற்கு ஆவண மொழிபெயர்ப்பில் பெரும் உதவி புரிந்து வருகிறார்.

இவ்வேற்றமிகு பெரியவர் சிசு நாகேந்திரன் அவர்களுக்கு, அவுஸ்திரேலியக் கம்பன் கழகம், லக்ஷ்மி பிருதிவிராஜ் நிறுவியுள்ள அமரர் கம்பகலாநிதி பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் ஞாபகார்த்த அறக்கட்டளை - உயர்விருதான மாருதி விருதினை 2013 ஆம் ஆண்டு சிறப்புற அரங்கேறிய கம்பன் விழாவில் வழங்கிக் கௌரவித்திருந்தது.